



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,713 — FRIDAY, SEPTEMBER 17, 1954

(Published by Authority)

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices —</b>		<b>Land Sales by the Settlement Officers —</b>	
Preliminary Notices .. .. .	—	Western Province .. .. .	—
Final Orders .. .. .	1469	Central Province .. .. .	—
		Southern Province .. .. .	—
		Northern Province .. .. .	—
		Eastern Province .. .. .	—
<b>Land Sales by the Government Agents —</b>		North-Western Province .. .. .	1469
Western Province .. .. .	—	North-Central Province .. .. .	—
Central Province .. .. .	—	Province of Uva .. .. .	—
Southern Province .. .. .	—	Province of Sabaragamuwa .. .. .	—
Northern Province .. .. .	—		
Eastern Province .. .. .	—	Land Acquisition Notices .. .. .	1470
North-Western Province .. .. .	—	Notices under the Land Development Ordinances .. .. .	1477
North-Central Province .. .. .	—	Land Redemption Notices .. .. .	1477
Province of Uva .. .. .	—	Miscellaneous Land Notices .. .. .	1478
Province of Sabaragamuwa .. .. .	—	Lands under Peasant Proprietor Scheme .. .. .	—

PART V published with this Issue contains Notice to revoke or suspend Stage Carriage Permits.

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Notification

IT is hereby notified for general information that the number "S 2082" appearing against sub-divisional lot 247 (part of lot 76) in the column headed "No of Title Plan" of the Schedule to the Settlement Order No. 1,174 (Kurunegala), published at page 1107 of Part III (Lands) of the *Government Gazette* No. 10,696 of July 23, 1954, is a Printer's error and should read as "S 27,082".

Colombo, September 7, 1954.

M. W. F. ABAYAKOON,  
Settlement Officer.

## Land Sales by the Settlement Officer

### NORTH-WESTERN PROVINCE

No. 14,532, S.O.—The Settlement Officer, will, on Wednesday, November 10, 1954, at 10 a.m., at his office in Maho Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding Land Sales. Two allotments of land situated in the Nikawagampaha Korale of the Kurunegala District of the North-Western Province.

Village Plan No. 3,131—Karuwalagaswewa

Lot No	Name of Land	Name of Claimant	Description	Extent. A. R. P.
14	Lolugahumulawatta	.. Narayana Patabandalage Ukkuhami	.. Coconut garden	.. 0 1 8
17	Kammalagawahena	.. Rangilgurunnehele Kiria Naide	.. do.	.. 1 1 10

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, August 28, 1954.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

1469—J N. B 37941-825 (9/54)

E J

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36

ORDER No. 428 OF 1954

Reference No. LH. 1085/J/LLD/609/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 6, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kalutara District, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 3,800

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36, Proviso (a)

ORDER No. 429 OF 1954

Reference No. LA/MD/54/26—J54 H144.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 8, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	A portion, in extent about 1A 1R 28 6P out of the lands called Medipillahena and Godellawatta (lots 82 and 85 (part) in F. V. P. 1,648), situated in Kobeigane Ihala Village, Kobeigane Palata, No. 340, Devamedu Hatpattu, Kurunegala District; and bounded as follows — North by V. C. Road to Kobeigane Temple and existing site for the Maternity Home (now vested in Crown); East by property of Mr. S. M. Abdul Hamid Marikkar and Mr. A. B. O. Jayamaha and existing site for Maternity Home, South by property of Mr. Chandrasekera Mudryanselage Punchibanda and shareholders; West by property of Mr. Chandrasekera Mudryanselage Punchibanda and shareholders and A. Susanapala Thero

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36

ORDER No. 430 OF 1954

Reference No. LD. 7453/J/LLD/564/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 8, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Hambantota District, or other officer authorized by him	Lot 775 in supplement No. 9 to final village plan 296

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36

ORDER No. 431 OF 1954

Reference No. LD. 7302/J/E/2057.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 9, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Hambantota District, or other officer authorized by him	Lot 74 in supplement No. 4 to final village plan 292

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 432 OF 1954

Reference No LD 4014/J/TW/264

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 7, 1954

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A/1,562

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 433 OF 1954

Reference No LA/7669/J/E/2534

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 4, 1954

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,261

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 434 OF 1954

Reference No LM. 5501/J/E/2642.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 6, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kegalla District, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 774

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 435 OF 1954

Reference No. LA 3409/J/LLD/175/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 1, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Puttalam District, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 1,213

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No 436 OF 1954

Reference No LG. 172/J/LLD/313/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 1, 1954

P B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kegalle District, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 760

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No 437 OF 1954

Reference No LH 680 (11)/J/AL/577

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 2, 1954.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kalutara District, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 3,139

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No 438 OF 1954

Reference No LM 5415/J/AL/1820.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 2, 1954.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kegalle District, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4 and 6 in preliminary plan A/704

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

ORDER No. 439 OF 1954

Reference No Q. 4671/J/LLD/437/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, September 2, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 3,484

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

111 allotments of land totalling in extent 7 A 0 R 10 28 P, situated at Rawatawatta, Idama and Moratumulla, Salpiti Korale, Colombo District, surveyed and more particularly described as lots 1-22, 24-35, 37-54, 56-79, 81-107, 107½ and 108-114 in preliminary plan A 3,034

Ref No. Q 3501C/J/TW/801.  
Colombo, August 25, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 18 perches from the land called Paunila, situated at Paunila, Siyane Korale East, Colombo District; and bounded as follows:—

North and east by stream,  
South and west by remaining portions of the same land, and claimed by Mr W. M. Sumatipala

(2) A portion, in extent about 22 perches from the land called Paunila Kumbura, situated at Paunila, Siyane Korale East, Colombo District, and bounded as follows:—

North and west by Ela;  
East and south by remaining portions of the same land, and claimed by Mr W. A. Karunaratne.

Ref No Q 4688/J/LLD/501/53.  
Colombo, December 5, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land called Nahona Estate, in extent about 10 acres, situated at Humupitiya, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows:—

North by land claimed by Mr M. H. Ismail;  
East by private road to bungalow, Humupitiya-Padihyatuduwa V. C. Road, private foot path to village houses and the garden of Mr B. A. Basil Mahatmava;  
South by garden and chena of B. Augustinu Amma, S. P. Lucy Nona and H. Romans and paddy fields of A. B. Peiris, A. T. Peiris and A. S. Peiris;  
West by paddy fields of Porolis Fernando and others.

Ref. No Q 4780/J54 S260  
Colombo, August 23, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 0 A 1 R 7 P, out of the land called Watawalakumbura, situated in Bulathsinhala village, Pasdun Korale East, Kalutara District, and bounded as follows:—

North and east by stream,  
South and west by remaining portions of same land.

(2) A portion, in extent about 0 A 0 R 4 P, out of the land called Watawalakumbura, situated in Bulathsinhala village, Pasdun Korale East, Kalutara District; and bounded as follows:—

North by stream;  
South, east and west by remaining portions of same land.

(3) A portion, in extent about 0 A 0 R 4 P, out of the land called Ahawala Manana Udakattiya, situated in Bulathsinhala village, Pasdun Korale East, Kalutara District, and bounded as follows:—

North and east by remaining portions of same land;  
South by stream,  
West by remaining portion of same land.

(4) A portion, in extent about 0 A 1 R 24 6 P., out of the land called Ahawala Manana Udakattiya, situated in Bulathsinhala village, Pasdun Korale East, Kalutara District; and bounded as follows:—

North and west by remaining portions of same land;  
South by stream, east by High ground.

(5) A portion, in extent about 0 A 1 R 30 5 P, out of the land called Ahawala Manana Udakattiya, situated in Bulathsinhala village, Pasdun Korale East, Kalutara District, and bounded as follows:—

North by high ground;  
South by remaining portion of the same land,  
East by high ground;  
West by remaining portion of the same land.

Ref No L. H. 1081/J/LLD/614/53.  
Colombo, August 16, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The land called Uguressagawa Aswedduma, in extent about 2 acres, situated in the village of Manakola, Village Headman's Division of Manakola, Uda Hewaheta D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows —

North by the land called Hunaketikandura,  
East and south by private land;  
West by Crown land.

Ref. No. J/54 E 246  
Colombo, August 18, 1954.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent 2 A 0 R. 15 8 P., out of the land called Nakiadeniya Group *alias* Alutwatta, situated in the village of Udugama, Gangaboda Pattu, Galle District, surveyed and described as lot 364 in supplement No. 7 to final village plan No. 528

Ref. No J/E/1845.  
Colombo, August 13, 1954.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

LW 3802

**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Eleven allotments of land, totalling in extent approximately 1 A 3 R 16 25 P, situated in Wegama and Kapallewela villages, Yatikinda and Wiyaluwa respectively, Badulla District; and bounded as follows:—

- (1) Dehigollekandurekumbura (part of lot 86 in F. V. P. 382)—

North by Ela and road,  
South by lot 85 in F. V. P. 382;  
East by lot 88 in F. V. P. 382;  
West by reservation along cart road

- (2) Ushena: (lots 23 to 36 in F. V. P. 382)—

North by Tea Estate road,  
East by Dickbedde Kandura,  
South by Tea Estate road,  
West by Dehigolla Kandura

- (3) Thangamala Estate (lot 18 in F. V. P. 382)—

North by Sarnia Estate;  
South by road;  
East by Sarnia Estate;  
West by Tea Estate.

- (4) Kandeawewatte (lot 14 in F. V. P. 382)—

North by Ratta's land;  
South by road;  
East by road and R. D. Grigoris's land,  
West by Sarnia Estate.

- (5) Sarnia Estate (F. V. P. 369)—

North by road,  
East by road and channel,  
South by land belonging to R. D. Grigoris,  
West by Totapola Kandura

- (6) Sarnia Estate (F. V. P. 369)—

North by road,  
East by Totapola Kandura;  
South by Sarnia Estate,  
West by Maduwelgodakandura

- (7) Sarnia Estate (F. V. P. 369)—

North by Sarnia Estate;  
East by road,  
South by Sarnia Estate,  
West by Sarnia Estate.

- (8) Sarnia Estate (F. V. P. 369)—

North by Sarnia Group,  
East by Sarnia Group,  
South by road;  
West by Maduwelgodakandura.

- (9) Sarnia Estate (F. V. P. 369)—

North by road;  
East by Maduwelgodakandura,  
South by Sarnia Group,  
West by road.

## (10) Sarnia Estate : (F. V. P 369)—

North by road ;  
East by Sarnia Group ,  
South by Sarnia Group ,  
West by Udakumburekandura

## (11) Sarnia Estate (F. V. P 369)—

North by Sarnia Group ,  
East by Sarnia Group ,  
South by road ;  
West by Udakumburekandura.

Ref. No. J/TW/415/53.  
Colombo, August 9, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**  
Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Four allotments, totalling in extent about 34.40 P., out of the lands called Panchikumbura, Pattiawatta and Poruwakumbure Pahalakella *alias* Pahalakumbura (parts of lots 6, 7 and 34 in F. V. P. 339-A), situated in Tepulangoda (part), Uda Pattu, Kuruwiti Korale, Ratnapura District.

Ref. No. J 54 L 155/LL/A. 5683  
Colombo, August 11, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

## Notice under Section 7

Reference No. Q. 4581/J/TW/124/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
Preliminary plan No. A 3,627. Village—Avissawolla (part)						
1	Diyahonda Estate, part of assessment No. 112, Ratnapura Road	Rubber garden	.. Sam L. Peiris, Charles Villa, Colpetty, Colombo 3	0	0	28.1
2	Diyahonda Estate, part of assessment No. 110, Ratnapura Road	do. ..	.. Mohandas de Mel, Laxapathy, Proctor, Talduwa, Avissawolla	0	3	4
3	Diyahonda Estate, part of assessment No. 112, Ratnapura Road	Rubber garden contains buildings under construction	Sam L. Peiris, Charles Villa, Colpetty..	0	3	11

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on November 11, 1954, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 28, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, September 11, 1954

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

## Notice under Section 7

Reference No. Q. 4723/J/LLD/665/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
Preliminary plan No. A 3,011—Kirillapone (part)						
1	Balapokuna Road	Road	.. T. G. Francis, 8, Francis Place, Kirillapone, Nugegoda	0	0	5.73

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on November 11, 1954, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 28, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, September 11, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 4408/A/J/HLG/1589.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired .

All those portions of land in extent 0 A 1 R. 35.17 P., out of Hatton Estate, situated in Hatton, Ward Nos 3, 4, and 5 within the U. C limits of Hatton-Dickoya, Ambagamuwa Korale, Uda Bulatgama, Kandy District, and more fully described as lots 1, 2 and 3 in preliminary plan No. A 2,072.

Lot.	Name of Land	Name of Claimant	Extent. A. R. P.
1	Hatton Estate, assessment Nos. 640-647	.. Heirs of the late Mrs. B F C Dias of Savastri, Turret Road, Colombo	0 0 13 5
2	Hatton Estate, assessment Nos. 973-975, 547-551, and 542-546	do.	0 0 22 44
3	Hatton Estate, part of assessment 868	do.	.. 0 0 39 68

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 28, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 21, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy September 6, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 4662/J/LC/2537.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired .

All that portion of land in extent 0 A 0 R 0 5 P. out of Kollegedarawatta *alias* Koralegedarawatta, situated in Govindale, Medapalata Korale (Yatnuwara), Udunuwara and Yatmuwara Division, Kandy District, and more fully described as lot 1 in P. P. A 2,119.

Claimed by Koralegedara Basnayakage Ukku Amma, ditto Mudalihamy, ditto Kirmenika, ditto Appuhamy, ditto Punchrala, ditto Mudiyanse, all of Govindale, Pilmatalawwa.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 16, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 9, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, September 9, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. L D 4436.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

All those portions of estates, situated in Summerville Village of Ambagamuwa Korale, Uda Bulathgama, Kandy District, Central Province, and more particularly surveyed and described in preliminary plan No. A 2,015 as follows —

Lot	Name of Land	Name of Claimant	Extent A R P
2	Castlereagh Estate	J L M. Fernando, 3, Glenfall Path, Nuwara Eliya	1 0 36
12	Lethenty Estate	Lenthenty Tea Estates Association Ltd., Agents, Gordon Frazer & Co., Ltd, Colombo	6 0 10
13	Carfax Estate	H. W. Amarasuriya, 32/3, Flower Road, Colombo	14 0 33
19	Summerville Estate	Coylon Proprietary Tea Estate Co., Ltd, Nuwara Eliya	6 3 29

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 23, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 17, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kandy, September 10, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.



## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LR 1319/J/E2533.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Supplement No. 2 to final village plan No. 10—Village Ipalogama in Kalagam Palata

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
68	Kecariyagahahena Accarahena	Chena	H. A. Mitradasa of Gantriyyagama	0	3	23 8
69	Mimutiyekele	do	A. M. Punchirala, A. M. Mohottala, B. M. Appuhamy, A. M. Kapuru Banda, A. M. U. Tikiri Banda, R. Ranasinghe, B. Mutumenika, B. Kapuruhamy, A. M. Mutu Banda, A. M. U. Sramburala, A. M. K. Ranhamy, and A. M. U. Elaluhamy, all of Gantriyyagama	2	1	1 6
Total				3	0	25.4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Gantriyyagama School, on October 30, 1954, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 21, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Anuradhapura, September 11 1954

A. I. MOHIDEEN,  
Additional Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LL/A 5504.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot 23 in extract 1 of V. P. 821—Village, Makandurugama, Rajawaka Wasama, Holauda Palata, Meda Koralo, Ratnapura District, in the Province of Sabaragamuwa

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P.
23	Kahatagahagedara-arawa, Aluthgedarawatta	Garden and paddy (abandoned), contains 3 coconut and 2 jak trees, and one bel tree over 30 years and a mud walled and thatched temporary school building	Galunnowatte Muhandiramalage Heenmahatmaya of Diyawinna, Rajawaka, Balangoda, and the heirs of the late Liyana Vidanage Ranmoniko, namely (1) Watawala Vidanela Pemawathie, (2) ditto Dayawathie, (3) ditto Gunawathie, all of Bowatta, Wickiyya R. O., Balangoda	1	3	36

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Molamure Government School, on October 27, 1954, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 18, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

**Important**—(1) Persons who fail to send in written claims before the due date specified above are hereby informed that they need not appear before me at the inquiry as I will not enquire into their oral claims in the absence of written claims which should have been sent by the specified date.

(2) All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the time of the inquiry.

The Kachcheri,  
Ratnapura, September 10, 1954

C. LUDEKENS,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

My No. LRO/APL 2538.  
GA's No. LRO 38.

A. C. L. ABAYESUNDERE,  
Assistant Land Commissioner.

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

Colombo, September 10, 1954.

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on October 30, 1954, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the crown land, particulars of which are given below.

#### Particulars of Land referred to above

Preliminary plan No. A 1,690. Village—Kollakurichchi

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute some one to represent him.

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P.
1	Theirwanapillai, widow of Kathigamer of Kollakurichchi, Pooneryn	0	3	30 6
3	Do	1	3	6.6

## Land Redemption Notices

Ref. No. Q 4657/LRO/APL 4443a.

### NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and

(3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri on November 5, 1954, at 2 30 p.m.; and  
 (b) notify to me in writing (in duplicate) on or before October 22, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, September 11, 1954.

A. ST. V. WIJEMANNE,  
 Assistant Government Agent

Schedule				
Preliminary plan No A 3,464. Village—Kindiwala				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
5	Madugahalanda, formerly known as Kindiwelabeuma	Waste land	A Lavina Silva of Halugama, Mirigama	0 0 4
6	Kindiwelabeuma	Coconut garden	do.	0 0 37
Total ..				0 1 1

L. D.—B 49/50.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Cyril Joseph Serasingha, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;  
 (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and  
 (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on October 27, 1954, at 9.30 a.m., and  
 (b) notify to me in writing on or before October 20, 1954, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Nuwara Eliya, September 8, 1954

C. J. SERASINGHA,  
 Assistant Government Agent

Schedule				
Preliminary plan No. A 2,085. Village—Karagahayatenna				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Villaragetenna Otunketiya	Tea 40 years	R. G. Ukkubanda of Wijebahukanda, Kotmale, Mrs. H. M. Dingiri Mahatmaya and H. A. Ranatunga, both of Metagama, Punduloya	0 0 5
2	Do.	do.	do.	0 1 5
3	Do.	do.	do.	5 2 37
4	Villaragetenna	do.	do.	0 0 29
5	Villaragetenna Otunketiya	do.	do.	0 1 38
6	Villaragetenna Matalayawewegawahena	do.	do.	1 1 6
Total ..				8 0 0

## Miscellaneous Land Notices

No. LS 2435.

No. LS. 2959.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
 REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Gal Oya Scheme Co-operative Services and Supplies Society Ltd., Amparai, has applied for a lease of a piece of Crown land, about one rood in extent, situated in Kalmunai East Division No. 1 within the limits of Kalmunai Town, Batticaloa District, for the purpose of constructing a shelter for its buses thereon.

2. This piece of land, which forms part of a larger area known as Santhankernikulam, is bounded as follows—

North and east—Crown land called Santhankernikulam;  
 South—Crown land to be leased to the Karavaku Pattu Co-operative Stores Union, Ltd.,  
 West—Crown reservation along the South Coast road

A centrally situated site is necessary for the purpose in view. The land applied is eminently suitable for that purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term 10 years with options of renewal for two further terms of 10 years each, subject to revised rentals if necessary;  
 (b) Rent . Rs. 25 per annum,  
 (c) The lessee shall, within six months from the commencement of the lease, erect bus shelters on the land to the satisfaction of the Government Agent, Eastern Province;  
 (d) The lessee shall use the land as a site for shelters for its buses but for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, September 17, 1954.

E. K. R. ASERAPPA,  
 for Land Commissioner.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
 REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Karavaku Pattu Co-operative Stores Union, Ltd., has applied for a lease of a piece of Crown land, about 3 roods in extent, situated in Kalmunai East Division No. 1 within the limits of Kalmunai Town, Batticaloa District, as a site for an office and store.

2. This piece of land, which forms part of a larger area known as Santhankernikulam, is bounded as follows—

North—Crown land to be leased to the Gal Oya Scheme Co-operative Services and Supplies Society, Ltd., Amparai,  
 East—Crown land called Santhankernikulam;  
 South—Lot 1 in P P No. A 1,004 leased to Mr. O. M. Aliyar of Kalmunai,  
 West—Crown reservation along the South Coast road.

At present the Union maintains its stores, at great inconvenience, in two separate private buildings which are some distance apart. The Union desires to conduct its business at one place and to expand it. The land applied for is eminently suitable for that purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term 10 years with options of renewal for two further terms of 10 years each, subject to revised rentals if necessary;  
 (b) Rent : Rs. 75 per annum;  
 (c) The lessee shall, within six months from the commencement of the lease, erect an office and store on the land to the satisfaction of the Government Agent, Eastern Province;  
 (d) The lessee shall use the land as a site for an office and store and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, September 17, 1954.

E. K. R. ASERAPPA,  
 for Land Commissioner.

### ඉඩම්

## නිරවුල්කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් අලෙවිකිරීම

ඇස් බ. 14,532—ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා විසින් මෙහි පහත සඳහන් වෙත ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝග වල ප්‍රකාරයට වසි 1954 වර්ෂ නොවැම්බර් මස 10 වෙනි බදද පෙරවරු 10ට මාහේ නානායකමදී වෙන්දේසි කර විකුණනු ලැබේ බේරුම් කර දෙන්නට නොහොත් වෙත අත්දමකින් තීන්දු කරනට යෙදෙනවා ඇත

වගබ දිසාවේ කුරුණෑගල පළාතේ නිකවාගමපහේ කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි දෙකකි

ගම ගිවිසම නො 3,131—කැටවගස් වැව

කැබලි 14.

ඉඩමේ නම 'ලෝලුගහමුල්වත්ත'

විස්තර පොල්වත්ත

අයිතිකම් කියත්තා නාරායන පටබැන් දලාගේ උක්කුගමි.

ප්‍රමාණය අ 0, රු 1, ප 8

කැබලි 17.

ඉඩමේ නම කම්මලයාවගේන

විස්තර පොල්වත්ත

අයිතිකම් කියත්තා රංගිලියුරුන් නැගැලෑ කීරියා නයිදෙ

ප්‍රමාණය අ 1, රු 1, ප 10

තක්සේරු මිල, අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මිලදලක් වේ

මෙකී ඉඩමේ ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒවායේ බිහියම කොළඹ සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකිය

ටි කේ ආර් අසරප්පා,

ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමා වෙනුවට.

වසි 1954ක්වූ අගෝස්තු මස 28වෙනි දින

කොළඹ ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමාගේ

කායාර්ථයේ දීය

## ඉඩම් ලබාගැනීම පිලිබඳ නිවේදන

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

1954 වර්ෂ අංක 39 දරණ (සංශෝධිත) ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ පරිදි 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩගේවාහැට ආදායම් පාලක නිලධාරී තුමාගේ කොට්ඨාශයේ මානාකොල ගම්මුලාදැනියගේ වසමේ මානා කොල නමැති ගමෙහි පිහිටි අක්කර 2ක් පමණ විශාලත්වය ඇති උල්ගස්සයාවා අස්වැද්දුම් නමැති ඉඩමය ඊට මායිම් —

- උතුරට පුණාකෙටිකදුර නමැති ඉඩම;
- නැගෙනහිරට පුද්ගලික ඉඩම,
- දකුණට පුද්ගලික ඉඩම;
- බස්නාහිරට රජයේ ඉඩමද වේ

පි බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිතුමා

වසි 1954ක්වූ අගෝස්තු මස 18වෙනි දින  
කොළඹදීය

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

1954 වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ උඩුගම ගමෙහි පිහිටි නාකිය දෙකිය වතුයාය නොහොත් අලුත්වත්ත නමැති ඉඩමෙන් අ 2, රු 0, ප 15 8 ප්‍රමාණය ඇති නො 528 දරණ අවසාන ඉඩම සිතියමෙහි, අතිරේක නො 7 හි කැබලි නො 364 යනුවෙන් මැන වෙන්කරනලද ඉඩම් කැබලි 7

පි බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිතුමා

සම්බන්ධ අංකය ජේ 1845/ඇල් පී බී. 93

වසි 1954ක්වූ අගෝස්තු මස 13 වැනි දින  
කොළඹදීය

අංකය නිව 4780/ජේ 54 ඇස් 260.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

1954 වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ යටතේ වූ සංශෝධනය පරිදි 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ අදිකාරිපත්තුවේ හුණුපිටියේ පිහිටි අක්කර 10ක පමණ විශාලකම ඇති නාහේන ඇස්වෙට් යන ඉඩම, ඊට මායිම් —

- උතුරට ඇම් එච් ඉස්මයිල් මහත්මයා අයිතිකම් කියන ඉඩම;
- නැගෙනහිරට බංගලාවට යන පුද්ගලික පාර, හුණුපිටිය-පාදිලියා තුඩුව ගම්සනා පාර, ගමේ ගෙවල්වලට යන අභිපාර සහ හී ඒ බැඹිල් මහත්මයාට අයිති ඉඩම;
- දකුණට බී අගෝස්තීනු අම්මට අයිති ඉඩම සහ හේන, ඇස් පී. ලුසිනෝනා සහ එච් රොමනිස්ට අයිති ඉඩම, සහ ඒ බී පිරිස්, ඒ ටී පිරිස්ට සහ ඒ ඇස් පිරිස්ට අයිති කුඹුරු.

පි බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිතුමා.

වසි 1954ක්වූ අගෝස්තු මස 23 වැනි දින,  
කොළඹදීය

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

1954 වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වර්ෂ අංක 39 දරණ සංශෝධිත ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ ප්‍රකාර සංශෝධිත 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිටි කෝරළේ උඩපත්තුවේ තෙපුලන් ගොඩ පිහිටි නො ඇල් වි පී 337—ඒ දරණ ඒලානේ ලොට් නො 6, 7 සහ 34 යන ඒවායේ කොටස්වන පර්චස් 34 40 පමණ විශාල පුංචි කුඹුරු, පවරියවත්ත පෝරුවේ කුඹුරේ පහළ කැල්ල නොහොත් පහළ කුඹුරු යන ඉඩම්වලින් කොටස් 4ක්

පි බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිතුමා,

අංකය ජේ 54 ඇල් 155/ඇල් ඇල්/ඒ 5688.

වසි 1954ක්වූ අගෝස්තු මස 11 වැනි දින  
කොළඹදීය

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන (1954හේ නො 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපණන (අනු) 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රිටන් කුලුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) උතුරට හා නැගෙනහිරට ඇලද, දකුණට සහ බටහිරට මෙම ඉඩම ඉතුරු කොටස් ද යන මායිම් ඇති, කඵතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ බ්‍රිටන් සිංහල ගමේ පිහිටි වටවල කුඹුර නමැති ඉඩමෙන් අ 0, රු. 1, ප 7ක පමණ බිම් කට්ටියක්

(2) උතුරට ඇලද, දකුණට, නැගෙනහිරට සහ බටහිරට මෙම ඉඩම ඉතුරු කොටස් ද යන මායිම් ඇති, කඵතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ බ්‍රිටන් සිංහල ගමේ පිහිටි වටවල කුඹුර නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 4ක පමණ බිම් කට්ටියක්.

(3) උතුරට සහ නැගෙනහිරට මෙම ඉඩම ඉතුරු කොටස් ද දකුණට ඇලද බටහිරට මෙම ඉඩම ඉතුරු කොටස් ද යන මායිම් ඇති කඵතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ බ්‍රිටන් සිංහල ගමේ පිහිටි අහවල මාණන උඩකට්ටිය නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 4ක පමණ බිම් කට්ටියක්

(4) උතුරට සහ බටහිරට මෙම ඉඩම ඉතුරු කොටස් ද දකුණට ඇලද නැගෙනහිරට ගොඩ ඉඩමද යන මායිම් ඇති, කඵතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ බ්‍රිටන් සිංහල ගමේ පිහිටි අහවල මාණන උඩකට්ටිය නමැති ඉඩමෙන් අ 0, රු. 1, ප 2 1/2 ක පමණ බිම් කට්ටියක්.

(5) උතුරට ගොඩ ඉඩමද දකුණට මෙම ඉඩම ඉතුරු කොටස් ද නැගෙනහිරට ගොඩ ඉඩමද බටහිරට මෙම ඉඩම ඉතුරු කොටස් ද යන මායිම් ඇති කඵතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ බ්‍රිටන් සිංහල ගමේ පිහිටි අහවල මාණන උඩකට්ටිය නමැති ඉඩමෙන් අ 0, රු. 1 ප 30 1/2 ක පමණ බිම් කට්ටියක්

පී බී බ්‍රිටන් කුලුමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය ඇල් එච්. 1081/පේ/ඇල් ඇල් බී/619/53

වම් 1954ක් වූ අගෝස්තු මස 16වෙනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන (1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (ඉඩිය) ආඥාපණනේ ප්‍රකාර 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රිටන් කුලුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදු දිස්ත්‍රික්කයේ විශල්ව සහ යටිකිඳ කොට්ඨාශයේ කපල්ලේවෙල සහ වැගම පිහිටි වපසරිය අ 1, රු. 3, ප 16 2/5 ඇති ඉඩම් කැබලි 11කට මායිම් —

(1) දෙහිගොල්ලේ කදුරු කුඹුර (නො 382 දරණ අන්තිම ගම් සිතියමේ නො 86 දරණ බිම් කැබලි) උතුරට ඇල සහ පාර, දකුණට නො 382 දරණ අන්තිම ගම් සිතියමේ නො 85 දරණ බිම් කට්ටිය; නැගෙනහිරට නො 382 දරණ අන්තිම ගම් සිතියමේ නො 88 දරණ බිම් කට්ටිය, බස්නාහිරට කරත්තපාර දිගේ රෙහවෙයම,

(2) උස්මන්න (නො 382 දරණ අන්තිම ගම් සිතියමේ නො 23 සහ 36 දරණ බිම් කට්ටි) උතුරට තේවත්තේ පාර, නැගෙනහිරට දික්බැද්ද කදුර, දකුණට තේවත්තේ පාර, බස්නාහිරට දෙහිගොල්ලේ කදුර

(2) උස්මන්න (නො 382 දරණ අන්තිම ගම් සිතියමේ නො 23 සහ 36 දරණ බිම් කට්ටි)

උතුරට තේවත්තේ පාර, නැගෙනහිරට දික්බැද්ද කදුර, දකුණට තේවත්තේ පාර, බස්නාහිරට දෙහිගොල්ලේ කදුර

(3) හත්ගමල්වත්ත (නො 382 දරණ අන්තිම ගම් සිතියමේ නො 18 දරණ බිම් කට්ටිය) උතුරට සාර්තියාවත්ත, දකුණට පාර, නැගෙනහිරට සාර්තියාවත්ත, බස්නාහිරට තේවත්ත.

(4) කන්දේ ආරාවෙවත්ත (නො 382 දරණ අන්තිම ගම් සිතියමේ නො 14 දරණ බිම් කට්ටිය) උතුරට රත්තාගේ ඉඩම, දකුණට පාර, නැගෙනහිරට පාර සහ ආර්. ඩී ගිරිගෝපීස්වගේ ඉඩම, බස්නාහිරට සාර්තියාවත්ත.

(5) සාර්තියාවත්ත (නො 369 දරණ අන්තිම ගම් සිතියම) උතුරට පාර; නැගෙනහිරට පාර සහ ඇල, දකුණට ආර්. ඩී ගිරිගෝපීස්වගේ අයිති ඉඩම, බස්නාහිරට තොටපොල කදුර

(6) සාර්තියාවත්ත (නො 369 දරණ අන්තිම ගම් සිතියම) උතුරට පාර; නැගෙනහිරට පාර සහ ඇල, දකුණට ආර්. ඩී ගිරිගෝපීස්වගේ අයිති ඉඩම, බස්නාහිරට තොටපොල කදුර

(7) සාර්තියාවත්ත (නො 369 දරණ අන්තිම ගම් සිතියම) උතුරට පාර, නැගෙනහිරට තොටපොල කදුර, දකුණට, සාර්තියාවත්ත, බස්නාහිරට මඩුවැල්ගොඩ කදුර

(8) සාර්තියාවත්ත (නො 369 දරණ අන්තිම ගම් සිතියම) උතුරට සහ නැගෙනහිරට සාර්තියාවත්ත, දකුණට පාර; බස්නාහිරට මඩුවැල්ගොඩ කදුර

(9) සාර්තියාවත්ත (නො 369 දරණ අන්තිම ගම් සිතියම) උතුරට පාර, නැගෙනහිරට මඩුවැල්ගොඩ කදුර, දකුණට සාර්තියාවත්ත, බස්නාහිරට, පාර

(10) සාර්තියාවත්ත (නො 369 දරණ අන්තිම ගම් සිතියම) උතුරට පාර, නැගෙනහිරට සහ දකුණට සාර්තියාවත්ත, බස්නාහිරට උඩකුඹුර කදුර

(11) සාර්තියාවත්ත (නො 369 දරණ අන්තිම ගම් සිතියම) උතුරට සහ නැගෙනහිරට සාර්තියාවත්ත, දකුණට පාර, බස්නාහිරට උඩකුඹුර කදුර

පී බී බ්‍රිටන් කුලුමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය පේ/වබබලිබී/415/53

වම් 1954ක් වූ අගෝස්තු මස 9 වැනි දින කොළඹදීය

අංකය කීබී 3501 බී/පේ/වබබලිබී/801

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන (1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණන යටතේ වූ සංශෝධනය පරිදි 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම්

ලබාගැනීමට ආදායම 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා විසින් බණ්ඩා බුලත්කුලයේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ රාවතවත්තේ ඉඩමෙහි සහ මොරවුලුල්ලේ පිහිටි අක්කර 7යි, රුඩ් 0යි, පර්චස් 10 28ක විශාලකම ඇති මූලික ඒලාන් නො ඒ 3031෧3 1-22, 24-35, 37-54, 56-79, 81-107, 107½ සහ 108-114 යන කැබලිවල විස්තර කරනලද ඉඩම කැබලි 111ක්

පී ඩී බුලත්කුලයේ,  
ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 25 වැනි දින  
කොළඹදීය

අංකය කිව් 4688/ජේ/ඇල්.ඇල්.ඩී/501/53

**1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

ටවෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා විසින් බණ්ඩා බුලත්කුලයේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැකෝරළේ පන්තිල පිහිටි පන්තිල යන ඉඩමෙන් පර්චස් 18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම. —

උතුරට සහ නැගෙනහිරට දියපාර,  
දකුණට සහ බස්නාහිරට බඩලිම් ඇම සුමනිපාල මහත්මයා අයිතිකම් කියන එම ඉඩමේම ඉතිරි කොටස.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැකෝරළේ පන්තිල පිහිටි පන්තිලකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 22ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම —

උතුරට සහ බස්නාහිරට ඇල;  
නැගෙනහිරට සහ දකුණට බඩලිම් ඒ කුලරත්න මහත්මයා අයිතිකම් කියන එම ඉඩමේම ඉතිරි කොටස

පී ඩී බුලත්කුලයේ,  
ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

1953ක්වූ දෙසැම්බර් මස 5 වැනි දින  
කොළඹදීය

අංකය කිව් 4723/ජේ/ඇල්.ඇල්.ඩී/665/53.

**1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

1954වන අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ වූ සංශෝධනය පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
මූලික ඒලාන් නො ඒ 3,011 කිරිල්ලපොනේ (කොටසක්)

කැබලි: 1.

ඉඩමේ නම බලපොකුණ පාර

විස්තර පාර

අයිතිකම් කියන්නා ටී ඒ පුනර්සිස්, නො. 8 f පුනර්සිස් පෙදෙස කිරිල්ලපොනේ, නුගේගොඩ

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 5 73

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 11 වැනි දින අපරහාන 2 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 28වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඒ සෙන්ටි ඩී විජේමාන්ත,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 11 දින  
කොළඹ කවිචේරියේදීය

E 3

අංකය කිව් 4581/ජේ/ලබලිලි/124/53

**1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**  
1954වන අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ වූ සංශෝධනය පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ඒලාන් නො ඒ 3,627 ගම—අභිසංචාරයේ කොටසක්

කැබලි: 1.

ඉඩමේ නම දියගොද ඇස්වෙට්, රත්නපුර පාරේ පිහිටි වරිපනම නො 112වන කොටසක්

විස්තර රබර් ඉඩම

අයිතිකම් කියන්නා: හැමි ඇල්. පීරිස්, "චාල්ස්විලා", කොල්ලුපිටිය, කොළඹ 3

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 28.1.

කැබලි: 2.

ඉඩමේ නම දියගොද ඇස්වෙට්, රත්නපුර පාරේ පිහිටි වරිපනම නො 110 දරණ ඉඩමේ කොටසක්.

විස්තර රබර් ඉඩම

අයිතිකම් කියන්නා: මොහන්දස් ද මැල්, "ලක්පති", පෙරකදෝරු මහත්මයා, තල්දූව, අභිසංචාරයේ.

ප්‍රමාණය අ 0, රු. 3, ප 4

කැබලි: 3.

ඉඩමේ නම. දියගොද ඇස්වෙට්, රත්නපුර පාරේ පිහිටි වරිපනම නො 112 දරණ ඉඩමේ කොටසක්.

විස්තර. රබර් ඉඩම සහ සාදවාගෙන යන ගොඩනැගිලි

අයිතිකම් කියන්නා හැමි ඇල්. පීරිස්, "චාල්ස්විලා", කොල්ලුපිටිය, කොළඹ 3

ප්‍රමාණය අ 0, රු. 3, ප 11.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 11වෙනි දින සූ හා 9 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 28වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඒ සෙන්ටි ඩී. විජේමාන්ත,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 11වෙනි දින  
කොළඹ කවිචේරියේදීය

ඇල්.ඩී 4662/ජේ/ඇල්.ජී/2537.

**1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**  
1954වන අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ වූ සංශෝධනය පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත සඳහන් ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954වන අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුතුවර සහ යටිතුවරට අයත් යටිතුවර මැදපමාන කෝරළේ ගෝවින්දල පිහිටි කෝල්ලේගෙදරවත්ත නොඉහත් කෝරළේ ගෙදරවත්තෙන් කොටසක්වූ ප්‍රමාණයෙන් අක්කර 0, රුඩ් 0, පර්චස් 0 5ක්වූ ඉඩම නොහොත් මූලික ඒලාන් නො ඒ 2,119 ලොට් 1 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම

අයිතිවාසිකම් කියන්නෝ පිලිමතලවිචේ ගෝවින්දලේ පදිංචි කෝරළේගෙදර බස්නායක්ගේ උක්කු අම්මා, එම මුදලිගාමි, එම කිරිමැදිසො, එම අප්පුසාමි, එම පුංචිරාල, එම මුදියන්ගේ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 16වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කවචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ නොවැම්බර් මස 9වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ජේන් රයිඩ්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 9වෙනි දින  
මහනුවර කවචේරියේදීය

ඇල්ඩ් 4436.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපණනා 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරනලද පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොටසකදී අඹගමුට කෝරළේ, සමර්විල් ගමෙහි පිහිටි මූලික ප්ලාන් නො 1, 2, 015 වැනි විස්තර මෙහි පහත සඳහන් කරනලද ඉඩම්

කැබැල්ල : 2.  
ඉඩමේ නම කාසල් රේ වත්ත.  
අයිතිකම් කියන්නා ජේ. ඇල් ඇම් ප්‍රනාන්දු, 3, ග්ලෝන් ජෝර්ජ් පාර, නුවරඑලිය  
ප්‍රමාණය අ. 1, රු. 0, ප. 36.

කැබැල්ල : 12.  
ඉඩමේ නම ලොකන්ඩි වත්ත  
අයිතිකම් කියන්නා සීමාසහිත ලොකන්ඩි හෝ වතු සමාගම, ඒජන්තවරු සීමාසහිත ගෝඩන්ප්‍රේස් සහ සමාගම, කොළඹ  
ප්‍රමාණය අ 6, රු. 0, ප 10.

කැබැල්ල : 13.  
ඉඩමේ නම : කාර්පාස් වත්ත  
අයිතිකම් කියන්නා එච් බබ්ලිව්. අමරසූරිය, 32/3, fප්ලවර් රෝඩ්, කොළඹ.  
ප්‍රමාණය අ 14, රු. 0, ප. 33.

කැබැල්ල : 19.  
ඉඩමේ නම : සමවිල් වත්ත  
අයිතිකම් කියන්නා සීමාසහිත සිලෝන් ප්‍රොපර්ටිස් පී එස් වෙට්ස් කොම්පැනිය, නුවරඑලිය  
ප්‍රමාණය අ 6, රු. 3, ප 29

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954හේ ඔක්තෝබර් මස 23 වන දින පෙරවරු 9 30ට මහනුවර කවචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 17 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ජේන් රයිඩ්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 10 වැනි දින  
මහනුවර කවචේරියේදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපණනා 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ බුලත්ගම කොටසකදී අඹගමුට කෝරළේ, ඇටන්-දික්ඛය නගර සභා සීමාව තුළ ඇටන්හි කොටස අංක 3, 4, සහ 5 තුළ පිහිටි ඇටන් වත්තෙන් කොටස් වූ ප්‍රමාණයන් අ 0, රු. 1, ප 35 17ක් වූ ඉඩම් නොහොත් මූලික ප්ලාන් නො 1, 2, 072 ලොරිස් 1, 2 සහ 3 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම්

කැබැල්ල : 1.  
ඉඩමේ නම ඇටන්වත්ත, වරිපනම් නො 640-647  
අයිතිවාසිකම් කියන්නා කොළඹ රටට පාදේ "සාවිත්‍රී" හි පදිංචිව සිටි නැසිතිය බී ඇල් සී. බයස් මහත්මියගේ උරුමකරුගේ  
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 13 5

කැබැල්ල : 2.  
ඉඩමේ නම ඇටන්වත්ත, වරිපනම් නො 973-975, 547-551 සහ 542-546  
අයිතිවාසිකම් කියන්නා කොළඹ රටට පාදේ "සාවිත්‍රී" හි පදිංචිව සිටි නැසිතිය බී ඇල් සී. බයස් මහත්මියගේ උරුමකරුගේ  
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 22 44.

කැබැල්ල : 3.  
ඉඩමේ නම ඇටන්වත්ත, වරිපනම් නො 868ත් කොටසක්  
අයිතිවාසිකම් කියන්නා කොළඹ රටට පාදේ 'සාවිත්‍රී' හි පදිංචිව සිටි නැසිතිය බී ඇල් සී බයස් මහත්මියගේ උරුමකරුගේ.  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 39 68

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954හේ ඔක්තෝබර් මස 28වෙනි දින පෙරවරු 11ට මහනුවර කවචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954හි ඔක්තෝබර් මස 21 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ජේන් රයිඩ්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 6වෙනි දින  
මහනුවර කවචේරියේදීය

අංකය ඇල් අර් 1319/ජේ/2/2533

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො 10 දරණ අවසාන ගම් සිතියම් නො 2 දරණ අතිරේකය.  
ගම—කලාගම් පළාතේ ඉපලොගම

කැබැල්ල : 68.  
ඉඩමේ නම කීරියගහහේන, අක්කර හේන  
විස්තර : හේන.  
අයිතිකම් කියන්නා : එච් ඒ මිත්‍රදාස, ගන්තිරියගම  
ප්‍රමාණය අ 0, රු. 3, ප 23.8.

කැබැල්ල: 69.

ඉඩමේ නම: මිනිසිවිසේකැල්

විස්තර: හේත

අයිතිකම් කියන්නන් ඒ. ඇම් පුංචිරාජ, ඒ ඇම් මොහොමඩාල සි ඇම් අල්පුකම්, ඒ ඇම්. කපුරාබණ්ඩා, ඒ ඇම් සු පිතිපි බණ්ඩා, ආර් රනසිංහ, බී මුතුමාණිකා, බී කපුරාබණ්ඩා, ඒ ඇම් මුතුමාණිකා ඒ ආර් සු පිලිමුල්ලා, ඒ ඇම් කේ රත්නම් හා ඒ ඇම් සු එලුසාම්, ගාන්තිරියාගම

ප්‍රමාණය අ 2. රු. 1, ප 16

එකතුව: අ. 3. රු. 0. ප. 25.4

ඉහත සඳහන් ඉඩමෙහිට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එම 1954ක්වූ ඔක්තෝබර් මස 30වෙනි දින පෙරවරු 10ට ගාන්තිරියාගම ස්කෝලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද එම 1954ක්වූ ඔක්තෝබර් මස 21වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ඒ. අයි මොහිදීන්,  
අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ අතිරේක උප ඒජන්තතුමා

එම 1954ක්වූ ඔක්තෝබර් මස 11වෙනි දින  
අනුරාධපුර කම්පවිසේදිය.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන  
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී යිමි

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

අංකය කීට. 4657/ඇල්.ආර්.එම්/ඒ.පී.ඇල්. 4413 කී

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

1954පර් අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ මු සංශෝධනය පරිදි 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනපත් ඒ සෙන්ට් වී විජේමාන්න වන. මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඇත මෙයින් කල්දෙමි —

- 1 මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරුණු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ඇත අයිතිවාසිකම් ඇති යැම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ නොවැම්බර් මස 5වැනි දින අපරහාය 2,300 කොළඹ කම්පවිසියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිලිවලින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නොමිමර වී පී 821 දරණ ඒලානේ හෝ 1 දරණ උපුබලානේ කොටසේ ලොට් හෝ 23—සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැද කෝරළේ ගඟලොඩු පළාතේ රජවක වසමේ මාකඳුරා ගම

ප්‍රමාණ: 23.

ඉඩමේ නම: කහවගහගොදරපුර, අයුත්ගොදරටත්

විස්තර: එල්.බී.ඩී. කුමාරස්වාමි සහ වත්ත; අවුරුදු 30ක් පමණ වන පොල්ගස් 3ක්ද, කොස්ගස් 2 යා බෙලි ගසක්ද, කොළ සෙමිලි කළ මැටි බිත්ති ඇති තාවකාලික පාසැල් සංඛ්‍යාතීර්ණයක්ද තිබේ

අයිතිකම් කියන්නන් ගලින්නෙවත්තෙ මුහන්දිරමලාගෙ හීන් මහත්මයා, දියවින්න, රජවක, බලන්ගොඩ සහ මියගිය ලියනවිදනෙ ලාගේ රම්මාණිකේගේ උරුමක්කාරයන් වන පහත සඳහන් අය වටවල විදනෙලාගෙ ජේ.මඩනි, වටවල විදනෙලාගෙ දයාවනි, වටවල විදනෙලාගෙ ගුණවනි, සියල්ලන්ම බෝවත්ත, විකිලිය, ආර්. ඩී, බලන්ගොඩ.

ප්‍රමාණය: අ. 1: රු. 3, ප 36

ඇමුණුම යුතුයි: (1) පහත සඳහන් මාර් තිබෙන පරිදි නියම දිනට ප්‍රථම තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිලිවලින් ඉදිරිපත් නොකරන ලද අය විභාගය පවත්වන අවස්ථාවේ මා ඉදිරියට පැමිණීමෙන් මා බැර නොවන බවත් එසේ නියම දිනට කලින් පිටපත් 2ක් සහිත ලියවිලිවලින් අයිතිවාසිකම් දැන්වන නොවන අයවලුන්ගේ සාක්ෂි කටවෙතගෙන් විභාග නොකරන බවත් මෙයින් දැන්වමි.

(2) තමාගේ අයිතිය සම්බන්ධව ඇති සියලුම ලියකියවිලි විභාගය පවත්වන මෙලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954පර් ඔක්තෝබර් මස 27 වැනි දින උදේ 10.30ට මොලමුරේ ආණ්ඩුවේ පාසැලාවේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1954පර් ඔක්තෝබර් මස 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් සම්භාවයන් එකී ඉඩම් ලබා ගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

සී. ප්‍රසාද්,  
රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

නො. ඇල්.ඇල්/ඒ 5504

එම 1954ක්වූ ඔක්තෝබර් මස 10 වැනි දින  
රත්නපුර කම්පවිසේදිය

(ආ) තවද එසේ පෙනී සිටින නැතත්තා විසින් 1954ක්වූ ඔක්තෝබර් මස 22 වෙනි දින හෝ එට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්භාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මොවුන් මා වෙත ලියවිලිවලින් පිටපත් දෙකක් සමඟ දැනුම්දී සිටිය යුතුයි

ඒ සෙන්ට් වී විජේමාන්න,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

එම 1954ක්වූ ඔක්තෝබර් මස 11වෙනි දිනදීය

උපලෙඛනය

මූලික ඒලානයේ නො. ඒ 3,464 ගම—කිදිවල

කැබැල්ල: 5

ඉඩමේ නම: මුහුගලන්ද, කලින් සාමාන්‍ය කිදිවලාමුම

විස්තර: මුහුමුම

අයිතිකම් කියන්නන්: ඒ. ලිඛිත් සිල්වා, හමගම මිපිගම.

ප්‍රමාණය අ 0. රු. 0, ප 4

කැබැල්ල : 6.

ඉඩමේ නම කිද්වලබාදුම

විස්තර : පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා ඒ. ලිවිනිස් සිල්වා, හළගම, මීරිගම

ප්‍රමාණය : අ 0, රූ 0, ප. 37

එකතුව : අ. 0, රූ. 1, ප. 1.

අයිතිකම් කියන්නා : ආර් ජී. උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද, කොත්මලේ, එච්. ඇම්. සිංහිපි මහත්මයා සහ එච්. ඒ. රණතුංග, මාතලම, පුඩුලුමය

ප්‍රමාණය. අ 0 රූ 0, ප 5

කැබැල්ල : 2.

ඉඩමේ නම විල්ලරගෙතැන්න, ඕතුන්කැටිය

විස්තර තෝ, අවුරුදු 10යි

අයිතිකම් කියන්නා ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද, කොත්මලේ; එච් ඇම්. සිංහිපි මහත්මයා සහ එච් ඒ. රණතුංග, මාතලම, පුඩුලුමය

ප්‍රමාණය අ 0, රූ 1 ප 5

කැබැල්ල : 3.

ඉඩමේ නම විල්ලරගෙතැන්න, ඕතුන්කැටිය

විස්තර තෝ, අවුරුදු 40යි.

අයිතිකම් කියන්නා ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද, කොත්මලේ; එච් ඇම්. සිංහිපි මහත්මයා සහ එච් ඒ. රණතුංග, මාතලම, පුඩුලුමය

ප්‍රමාණය අ 5, රූ 2, ප 37

කැබැල්ල : 4.

ඉඩමේ නම විල්ලරගෙතැන්න

විස්තර තෝ, අවුරුදු 40යි.

අයිතිකම් කියන්නා ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද, කොත්මලේ, එච් ඇම්. සිංහිපි මහත්මයා සහ එච් ඒ. රණතුංග, මාතලම, පුඩුලුමය

ප්‍රමාණය අ. 0, රූ 0, ප 29

කැබැල්ල : 5.

ඉඩමේ නම විල්ලරගෙතැන්න, ඕතුන්කැටිය

විස්තර තෝ, අවුරුදු 40යි.

අයිතිකම් කියන්නා ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද, කොත්මලේ; එච් ඇම්. සිංහිපි මහත්මයා සහ එච් ඒ. රණතුංග, මාතලම, පුඩුලුමය

ප්‍රමාණය අ 0, රූ 1, ප 38

කැබැල්ල : 6.

ඉඩමේ නම විල්ලරගෙතැන්න, මාතලයාවේ ජේෂ්වකන්ද

විස්තර තෝ, අවුරුදු 40යි

අයිතිකම් කියන්නා ආර් ජී. උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද, කොත්මලේ; එච් ඇම්. සිංහිපි මහත්මයා සහ එච් ඒ. රණතුංග, මාතලම, පුඩුලුමය.

ප්‍රමාණය අ. 1, රූ. 1, ප. 6.

එකතුව : අ. 8, රූ. 0, ප. 0.

ඇල්. සී.—බී 49/50.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආඤ්ඤාවේ උප ඒජන්ත තැන්පත් පිපිල් පේරිස් සේරසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආඤ්ඤාවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතාකී පණත යටතේ 1942 අංක 6 දරණ නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආඤ්ඤාවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 27වෙනි දින පූර්වහස 9 30ට නුවරඑළිය කවිවේදියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
  - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 20වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ල කින් දැනුම්දී සිටිය යුතුයි

සී පේ සේරසිංහ,  
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආඤ්ඤාවේ උප ඒජන්තවරයා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 8වෙනි දිනදීය

උපලෙඛනය

මූලික ප්ලානයේ නො පි පි ඒ 2,085 ගම—කරගහගමතැන්න

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : විල්ලරගෙතැන්න, ඕතුන්කැටිය.

විස්තර තෝ අවුරුදු 40යි

කැබැල්ල : 6.

ඉඩමේ නම විල්ලරගෙතැන්න, මාතලයාවේ ජේෂ්වකන්ද

විස්තර තෝ, අවුරුදු 40යි

අයිතිකම් කියන්නා ආර් ජී. උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද, කොත්මලේ; එච් ඇම්. සිංහිපි මහත්මයා සහ එච් ඒ. රණතුංග, මාතලම, පුඩුලුමය.

ප්‍රමාණය අ. 1, රූ. 1, ප. 6.

එකතුව : අ. 8, රූ. 0, ප. 0.



## காணிகள்

## காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ௨௭ (டிசம்பர்) மாகாழியி 5 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் }  
இலக்கம் } Q 4688/J/LLD 501/53  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }  
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் கிழக்கு, பன்னிலை எனனும் கிராமத்திலிருக்கும் பன்னிலை எனனும் காணியிலிருந்து சுமார் 18 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அருவி,  
கிழக்கு அருவி,  
தெற்கு அதே காணியின் மிகுதி பகுதி,  
மேற்கு அதே காணியின் மிகுதி பகுதி

திரு டபிளபு எம் சுமதிப்பால் உரிமைகேட்கிறார்.

(2) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் கிழக்கு, பன்னிலை எனனும் கிராமத்திலிருக்கும் பன்னிலைக்குட்புற எனனும் காணியிலிருந்து சுமார் 22 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு எல்.  
மேற்கு எல்  
கிழக்கு : அதே காணியின் மிகுதி பகுதி  
தெற்கு : ஷே

திரு டபிளபு ஏ குலத்தின் உரிமை கேட்கிறார்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின  
1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி கொள்ளும்  
(திருத்தம்) சட்டத்தினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்கும் திருத்த சட்டத்தின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (ஆகஸ்ட்) ஆவணி 26 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் }  
இலக்கம் } Q 3501 C/J/TW/801  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }  
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிறி கோறனில், ரவத்தவத்த, இடம், மொறட்டுமுலை எனனும் கிராமங்களிலிருக்கும் 111 துண்டுகள் காணிகள் மொத்தம் விசாலம் ஏ 7, ரூ 0, ப 10 28 இந்தக் காணிகள் அளக்கப்பட்டு விபரமாய் பிரதமப்பட A 3,034 ல துண்டுகள் 1-22, 24-35, 37-54, 56-79, 81-107, 107½, 108-114 என்று விபரிக்கப் பட்டிருக்கிறது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின  
1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி கொள்ளும்  
(திருத்தம்) சட்டத்தினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாட்டின் திருத்தத்தினையுடைய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (ஆகஸ்ட்) ஆவணி 11 ந உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் : }  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி } J 54 L 155/LL/A 5683.  
காரியாலயத்தின் இலக்கம் :

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிறி கோறன், உட்பத்த, தெப்புவாங்க கொட கிராமத்தில் புஞ்சிபண்டா, பறியவத்த, பொறுவேலும்புற பறலகெலை அல்லது பறலகும்புற (கடைசிக் கிராமப்படம் 339-A இல் 6; 7, 34 ம இலக்கத் துண்டுகளின், ஒரு பகுதி) முதலிய காணிகளிலிருந்து 34 40 பொச்சல் விசாலமுள்ள நானு துண்டுகள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின  
1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி கொள்ளும்  
(திருத்தம்) சட்டத்தினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணிகொள்ளும் (திருத்த) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ௨௭ (ஆகஸ்ட்) ஆவணி 13 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் . LFB 93.  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J/B 1845.

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக், கங்கப்பொட பத்துவில உடும எனனும் கிராமத்தில் நாகியதெனிய குறாப அல்லது அனுதவத்தயிலுல் ஏ. 2, ரூ. 0, ப 15-8 விசாலமுள்ள ஒரு துண்டு, அளந்தபடி காட்டியுள்ள துண்டு 364, சபலிமண்ட இல். 7, கடைசிக் கிராமப்பட இல் தொ. 528.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (ஆகஸ்ட்) ஆவணி 9 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LW 3802  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :  
J/TW/415/53

காணியின் விபரம்

புது டிஸ்திரிக், விஜயவ யட்டிக்கிறதப் பகுதியில் வேகம், கப்பாலவேல் கிராமங்களில் உள்ள ஏ 1, ரூ. 3, ப 16-25 விஸ்தீரண முள்ள 11 காணித்துண்டுகள்.

(1) தெலிகொல்லேகநதாரும்புற (துண்டு இல் 86, F. V. P. 382) வடக்கு . வாய்க்காலும் ரூட்டும்,  
தெற்கு பிரதமப்பட இல் 382 ல் துண்டு 85,  
கிழக்கு பிரதமப்பட இல் 382 ல் துண்டு 88,  
மேற்கு கரத்தைப் பாதைக்குரிய ரிசாவே ஷன்.

- (2) உஷேன (துண்டு இல 23-36 பிரதமபட இல 382)  
வடக்கு தேயிலைத் தோட்டமும் ரோட்டும்,  
கிழக்கு டிக்பெதந் கநதூர்,  
தெற்கே தேயிலைத் தோட்டமும் ரோட்டும்,  
மேற்கே தெய்கொல கநதூர்
- (3) தங்கமலை தோட்டம் (துண்டு இல 18, பிரதமபட இல. 382)  
வடக்கு சாரணியா தோட்டம்,  
தெற்கே ரோட்,  
கிழக்கே சாரணியா தோட்டம்,  
மேற்கே தேயிலை தோட்டம்
- (4) கந்தேஅராவவதலை (துண்டு இல 14, பிரதமபட இல 382)  
வடக்கு ரததாவின் காணி,  
தெற்கே ரோட்டும்,  
கிழக்கே ரோட்டும் கிரிகோரியின் காணியும்,  
மேற்கே சாரணியா தோட்டம்
- (5) சாரணியா தோட்டம் (பிரதமபட இல 369)  
வடக்கே ரோட்டும்,  
கிழக்கே ரோட்டும் வாயக்காலும்,  
தெற்கே கிரிகோரியின் காணி,  
மேற்கே தொடர்பொலகநதூர்
- (6) சாரணியா தோட்டம் (பிரதமபட இல 369)  
வடக்கே ரோட்டும்,  
கிழக்கே தொடர்பொலகநதூர்,  
தெற்கே சாரணியா தோட்டம்,  
மேற்கே மடுவெலகொடகநதூர்.
- (7) சாரணியா தோட்டம் (பிரதமபட இல 369)  
வடக்கே சாரணியா தோட்டம்,  
கிழக்கே ரோட்டும்,  
தெற்கே சாரணியா தோட்டம்,  
மேற்கே சாரணியா தோட்டம்
- (8) சாரணியா தோட்டம் (பிரதமபட இல 369)  
வடக்கே சாரணியா தோட்டம்,  
கிழக்கே சாரணியா தோட்டம்,  
தெற்கே ரோட்டும்,  
மேற்கே மடுவெலகொடகநதூர்.
- (9) சாரணியா தோட்டம் (பிரதமபட இல. 369)  
வடக்கே : ரோட்டும்,  
கிழக்கே மடுவெலகொடகநதூர்,  
தெற்கே சாரணியா தோட்டம்,  
மேற்கே ரோட்டும்.
- (10) சாரணியா தோட்டம் (பிரதமபட இல. 369)  
வடக்கே ரோட்டும்,  
கிழக்கே : சாரணியா தோட்டம்,  
தெற்கே சாரணியா தோட்டம்,  
மேற்கே உட்குமபுரகநதூர்.
- (11) சாரணியா தோட்டம் (பிரதமபட இல 369)  
வடக்கே சாரணியா தோட்டம்,  
கிழக்கே : சாரணியா தோட்டம்,  
தெற்கே : ரோட்டும்,  
மேற்கே உட்குமபுரகநதூர்

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம்  
5 ம் பிரிவின 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கக்  
காணி கொள்ளும் (திருத்தம்)  
சட்டத்தினையடிபயான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் (திருத்தம்) ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

பி பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல LH 1081/J/LLD/619/53

கொழும்பு,

1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியர் 16 ந் உ.

காணியின் விபரம்

(1) களுத்தறைப் பகுதியிலுள்ள, பல்துண கோறனை கிழக்கிலிருக்கும், புலத்திங்கல என்னும் கிராமத்தில் ஏ 0, ரூ 1, ப. 07 அளவில் விசாலமுள்ள வறறவலக்குமபுற என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கும, கிழக்கும சிறறறு,  
தெற்கும், மேற்கும் இதே காணியின் எஞ்சிய பகுதிகள்.

(2) களுத்தறைப் பகுதியிலுள்ள பல்துண கோறனை கிழக்கிலிருக்கும் புலத்திங்கல என்னும் கிராமத்தில் ஏ 0, ரூ 0, ப 04 அளவில் விசாலமுள்ள வறறவலக்குமபுற என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு சிறறறு,  
தெற்கும், கிழக்கும, மேற்கும் இதே காணியின் எஞ்சிய பகுதிகள்

(3) களுத்தறைப் பகுதியிலுள்ள, பல்துண கோறனை கிழக்கிலிருக்கும் புலத்திங்கல என்னும் கிராமத்தில் ஏ 0, ரூ 0, ப 04 அளவில் விசாலமுள்ள அகவலமனாண்டக்கத்தியா என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும, கிழக்கும இதே காணியின் எஞ்சிய பகுதிகள்,  
தெற்கு சிறறறு,  
மேற்கு இதே காணியின் எஞ்சிய பகுதி

(4) களுத்தறைப் பகுதியிலுள்ள, பல்துண கோறனை கிழக்கிலிருக்கும் புலத்திங்கல என்னும் கிராமத்தில் ஏ. 0, ரூ 1, ப 24.6 அளவில் விசாலமுள்ள அகவலமனாண்டக்கத்தியா என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும, மேற்கும் இதே காணியின் எஞ்சிய பகுதிகள்,  
தெற்கு சிறறறு,  
கிழக்கு மேட்ட நிலம்

(5) களுத்தறைப் பகுதியிலுள்ள, பல்துண கோறனை கிழக்கிலிருக்கும் புலத்திங்கல என்னும் கிராமத்தில் ஏ 0, ரூ 1, ப 30 5 அளவில் விசாலமுள்ள அகவலமனாண்டக்கத்தியா என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு. இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மேட்ட நிலம்,  
தெற்கு இதே காணியின் எஞ்சிய பகுதி,  
கிழக்கு மேட்ட நிலம்,  
மேற்கு இதே காணியின் எஞ்சிய பகுதி

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம்  
5 ம் பிரிவின 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கக்  
காணி கொள்ளும் (திருத்தம்)  
சட்டத்தினையடிபயான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் திருத்தத்தினையடி அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்.

பி பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியர் 23 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம். LK. 373.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :  
J 54 B 246

காணியின் விபரம்

உருரலை அலவெதும் எனப்படும் காணி, ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமுடையது, ருவர எலிய டிஸ்திரிக், உடேறவாறெட்ட பி. கா. அ பகுதி, மானக்கொள கிராமத் தலைமைக்காரன் பகுதி, மானக்கொள கிராமத்தில் உள்ளது அதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு உணக்கெட்டிகநதூர் எனப்படும் காணி,  
கிழக்கு, தெற்கு பிரத்தியேகக் காணி,  
மேற்கு முடிக்குரிய காணி

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
5 ம் பிரிவினையடிபயான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

பி பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) 23 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியா } Q 4780/J54 S 260.  
லையத்தின் இலக்கம்

காணியின் விபரம்

கொழும்பு மி.பு.திற்ப. சியான் கோறன் மேற்கு பரிகாரி பகுதல், உளுப்பிட்டிய என்னுமிடத்திலிருக்கும் சுமார் 10 சக்கா விசாலமுள்ள நாணேன் என்றேற சனாரும் எல்லாக் காணியும்

வடக்கு திரு. எம். எச். இலமெயிலுக்குரிய காணி, கிழக்கு பக்கங்களாகப் போகும் சொந்தப் பாவிப்புக்குரிய ரேட்டர் உளுப்பிட்டிய, படமலியற்றிடுவ, சிராமச் சங்க ரேட்டும், திரு. பி. எ. பசில் மறைதமயாவின் தோட்டத்துக்கும் சிராம நீடுக்குக்குப் போகும் சொந்தப் பாவிப்புக்குரிய ஒற்றடிப்பானை

தெற்கு பி. அகலற்றினு அம்மாவக்குரிய தோட்டமும் சேனாவும், எல் பி. லுசினோலுக்கும், எச். ரேமாமானிலக்கும் உரியது எபி பீரிஸ், எ. ரி. பீரிஸ், எ. எஸ். பீரிஸ் அவர்க்குரிய நெல்வயல்கள் மேற்கு பொறலில் பாணந்தம் மறைவாக்குக்கும் உரிய நெல் வயல்கள்

இல. Q 4581/J/TW/124/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினாபடி சீர்திருத்தியவாறு 1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்கும் திருத்த சட்டத்தின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமபட இல. A 3,627 சிராமம்—அவிசாவலை (பகுதி)

துண்டு. 1.

காணியின் பெயர் : இரத்தினபுரி ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 112 என பகுதியைக்கொண்ட டியஹொண்ட என்றேற.

விபரம் : ரப்பாத தோட்டம். உரிமை கேட்பவரின் பெயர் சாம. எல் பீரிஸ், "சாலஸ் வில்லா", கொள்ளப்பட்டி, கொழும்பு 3. விசாலம் : ஏ. 0, ரூ. 0, ப. 28-1.

துண்டு. 2.

காணியின் பெயர் : இரத்தினபுரி ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 110 என பகுதியைக்கொண்ட டியஹொண்ட என்றேற.

விபரம் : ரப்பாத தோட்டம். உரிமை கேட்பவரின் பெயர் மோணுண்டா டி. மெல் லக்ஷபதி, பிற்கற்றர், ரல்ஹ, அவிசாவலை. விசாலம் : ஏ. 0, ரூ. 3, ப. 04-0

துண்டு. 3.

காணியின் பெயர் : இரத்தினபுரி ரேட்டிலு வரிமதிப்பு இல. 112 என பகுதியைக்கொண்ட டியஹொண்ட என்றேற

விபரம் : ரப்பாத தோட்டமும் அமைக்கப்படும் கட்டிடமும் உள்ளது. உரிமை கேட்பவரின் பெயர். சாம. எல் பீரிஸ், "சாலஸ் வில்லா", கொள்ளப்பட்டி. விசாலம் : ஏ. 0, ரூ. 3, ப. 11-0

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறையடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம (ரூ) (நவம்பர்) காததிகை மாதம் 11 ந தேதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம (ரூ) (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 28 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ. செயின். வி. ஜியுமான், உதவி அரசாட்சி ஏசண்டு

கொழும்பு கச்சேரி,

1954 ம (ரூ) (செப்டம்பர்) புரட்டாதிடீ 11 ந உ.

Q 4723/J/LD/665/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினாபடி சீர்திருத்தியவாறு 1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா படியான 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்கும் திருத்த சட்டத்தின் (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமபட இல. A 3,011 சிராமம் பிரிஸ்ப்பா பகுதி

துண்டு 1

காணியின் பெயர் பலபெக்குன் ரேட்டர்

விபரம் ரேட்டர்

உரிமை கேட்பவரின் பெயர் ரி. ஜி. பிரான்கிஸ். பிரிஸ்ப்பா பகுதி, நடுக்கோட

விசாலம் ஏ. 0, ரூ. 0, ப. 05 73

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறையடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம (ரூ) (நவம்பர்) காததிகை மாதம் 11 ந தேதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (ரூ) (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 28 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ. சென். வி. ஜியுமான், உதவி அரசாட்சி ஏசண்டு.

கொழும்பு கச்சேரி,

1954 ம (ரூ) (செப்டம்பர்) புரட்டாதிடீ 11 ந உ.

இல. LD 4436.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினாபடி சீர்திருத்தியவாறு 1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற்-சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், தண்டி. டி.லி.தி.க. உட்புல்தகம் அம்பேகமுல் கோறன், சமாவில் சிராமத்திலுள்ள எல்லா தோட்ட நிலப்பகுதிகளும் அளிக்கப்பட்டு பிரதமபட இலக்கம் A 2,015 ல விவரிக்கப்பட்டிருக்கின்றன

துண்டு. 2

காணியின் பெயர். காவலிலே தோட்டம்.

உரிமை கோருபவர் : ஸ்வர எலியா, கிளைபோல பரத, தி. 3, லிருக்கும் ஜே. எல். எம். பொன்னு.

விசாலம் ஏ. 1, ரூ. 0, ப. 36

துண்டு. 12.

காணியின் பெயர். லெதெண்டி தோட்டம்.

உரிமை கோருபவர். லெதெண்டி. டி. எஸ்டேஸ். எலோஷ்யேஷன் லிமிடெட்., எலெண்டி. கோட்டன் பிரிசா அன் கொம்பனி லிமிடெட்., கொழும்பு

விசாலம் ஏ. 6, ரூ. 0, ப. 10

துண்டு 13

காணியின் பெயர் காப்பெகல தோட்டம்

உரிமை கோருபவர் கொழும்பு, 32/3, பலவா ரேட்டர், ஏச். டபளியூ. அமரூரிய.

விசாலம் ஏ. 14, ரூ. 0, ப. 33

துண்டு 19

காணியின் பெயர் சமாவில் தோட்டம்.

உரிமை கோருபவர் ஸ்வாவலிய, கிலோன் புரோபரட்டர் டி. எஸ். டேஸ். கொம்பனி லிமிடெட்.

விசாலம் ஏ. 6, ரூ. 3, ப. 29

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறையடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம (ரூ) (அக்டோபர்) ஐப்பசி மாதம் 28 ந தேதி முற்பகல் 9 30 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்

විපරාක්ෂණය, நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 17 ந் தேதிக்கு அல்லது அதற்கு முன்னா எழுத்தில இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

(1) ம உபிரிவு சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற சட்டத்தின்படி அறிவிக்கப்படுகின்ற பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ரேண ரைட,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு  
கண்டிக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 10 ந் உ

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
கண்டி டிஸ்திரிக், யட்டிநுவர உடுநுவர பகுதி, (யட்டிநுவர்) மெக பலாதத கோறனை, கோவிந்தலேவிலிருக்கும், கொலலேகெதறவதத அல்லது கோறனைகெதறவதத எனப்படும் காணியிலிருந்து ஏ. 0, ரூ 0, ப 00 5 விசாலமுள்ள நிலப்பகுதி, பிரதமப்பட இலக்கம் A 2,119 ல துண்டு 1 என விவரிக்கப்பட்டிருக்கின்றன

இல ID 4408/A/J/HLG/1589

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படி சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற சட்டத்தின்படி அறிவித்தல்

தற்பொழுது பிலிமத்தலாவ, கோவிந்தலேவிலிருக்கும் கோறலை கெதற பஸநாயக்க உக்கு ஏமமா, மேறபடி முகலிஹாமி, மேறபடி கிரிமெனிக்கா, மேறபடி அப்பஹாமி, மேறபடி புஞ்சிற்றல், மேறபடி முதியானசே எனப்பவாக உரிமை கோருகிறார்கள்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம உபிரிவு சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற சட்டத்தின்படி நான் இத்தால் அறிவிக்கின்றேன்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1954 ம் ஆண்டு (நவம்பர்) காரத்திகை மாதம் 16 ந் தேதி முற்பகல் 10 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) காரத்திகை மாதம் 9 ந் தேதிக்கு அல்லது அதற்கு முன்னா எழுத்தில இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
கண்டி டிஸ்திரிக், உட்புலத்தம், அம்பகமுல கோறனை, ஹட்டை-டிக்க ஓயா நகரசபை எல்லைக்குள், நகர்பிரிவு இலக்கம் 3, 4, 5 ஹட்டை, ஹட்டை தோட்டத்திலிருக்கும் காணியில் ஏ 0, ரூ 1, ப 35-17 விசாலமுள்ள எல்லா நிலப்பகுதிகளும், ஆரம்பப்பட இலக்கம் 2,072 ல துண்டுகள் 1, 2, 3 என விவரிக்கப்பட்டிருக்கின்றன

ரேண ரைட,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு  
கண்டிக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 9 ந் உ

இல ID 131/J/2533

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

துண்டு 1.  
காணியின் பெயர் ஹட்டை தோட்டம், வருமானவரி இலக்கம் 640-647.  
உரிமை கோருபவா கொழும்பு டரட் ரோட், சாவஸ்திரி, காலஞ்சென்ற ஸ்ரீமதி பீ. எம். சீ. யசின் சொத்தது உரிமை உள்ளவர்கள்  
விசாலம் ஏ 0, ரூ 13, ப 05

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம உபிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

துண்டு 2.  
காணியின் பெயர் ஹட்டை தோட்டம், வருமானவரி இலக்கம் 973-975, 547-551, 542-546  
உரிமை கோருபவா கொழும்பு, டரட் ரோட், சாவஸ்திரி, காலஞ்சென்ற ஸ்ரீமதி. பீ. எம். சீ. யசின் சொத்தது உரிமை உள்ளவர்கள்  
விசாலம் ஏ 0, ரூ 22, ப 44

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—  
அனுபந்தம் இல 2, கடைசிக் கிராமப்படம் இல 10 கிராமம்—இப்பலோகம், கலகம் பலர்த்தை

துண்டு 3  
காணியின் பெயர் ஹட்டை தோட்டம், வரிமானவரி இலக்கம் 868 (பாகம்)  
உரிமை கோருபவா கொழும்பு, டரட் ரோட், சாவஸ்திரி, காலஞ்சென்ற ஸ்ரீமதி. பீ. எம். சீ. யசின் சொத்தது உரிமை உள்ளவர்கள்  
விசாலம் ஏ 0, ரூ 39, ப 68.

துண்டு 68.  
காணியின் பெயர் கிரியகஹாஹேன, அக்கரஹேன. விபரம் சேனை உரித்தாளியின் பெயர் எச் ஏ மித்திரதாசா, கந்திரியாகம்.  
விசாலம் ஏ 0, ரூ 3, ப 23 8

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 28 ந் தேதி முற்பகல் 11 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 21 ந் தேதிக்கு அல்லது அதற்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

துண்டு 69  
காணியின் பெயர் மினிப்பிறறிய கேல. விபரம் சேனை  
உரித்தாளியின் பெயர் ஏ எம் புஞ்சிற்றல், ஏ எம் மொகொதலா, டி எம் அப்பஹாமி, ஏ எம் கப்பமுண்டா, ஏ எம் யு திரிபண்டா, ஆர ரணசிஹ, பி முத்துமெனிக்கா, பி. கப்பமுஹாமி, ஏ எம் முத்தப்பண்டா, ஏ எம் யு சிலம்புற்றல், ஏ எம். கே றுஹாமி, ஏ. எம் யு எலாஹாமி, எல்லோரும் கந்திரியாகம்வை சேர்ந்தவர்கள்  
விசாலம் ஏ 2, ரூ 1, ப 01 6

ரேண ரைட,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு  
கண்டிக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 6 ந் உ

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 30 ந் தேதி காலை 10 மணிக் கு கந்திரியாகம் பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

இல ID/4662/J/LG/ 2537.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படி சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின்

ஏ ஐ மொஹீன,  
டிஸ்திரிக் மேலதிக உதவி அரசாட்சி ஏசண்டு  
அனுராதபுரக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 11 ந் உ,

இல IL/A 5504

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
7 ம பிரிவினாபடி அறிவித்தல்

ஒரு பகிரகத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை  
படுகளுக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம  
ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின  
(1) ம உபபிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன்

அடுத்தகொள்ளவிருக்கும் காணியின் விபரம் ---

கிராமப்படம் 821 இன் 1 ம பிரதியில் 23 ம இலக்கத்தானது,  
மாகநகராகம் கிராமம், ரஜவக வாகம், கெல்கடலாகம், மெத் கோறன்,  
இரத்தினபுரி டிஸ்திரிக், சப்பிரகமுவா மாகாணம்

கூண்டு 23

காணியின் பெயர் கஹரககஹகெதராரால், அழககெதரவதத்  
விபரம் (இப்பொழுது பயிர் செய்யப்படாத) தோட்டமும், நெல்  
வயலும் அதில் 3 தென்கி, 2 பலா, 30 வருட ஒரு பெலி மரங்களும்,  
மண் சவருளான ஒரு தற்காலிக பாடசாலைக் கட்டிடமும் உள்ளன

உரிமையாளரின் பெயர் கலினனெவதத் முகாநதிரமலாகே ஹீன்  
மகாதமயா, டியாலினன், ரஜவக, பலங்கொட, காலஞ்சென்ற வியன்  
விசுவலாகே ருன மெனிககவின வாரிசுகள் (1) வட்டவலவிதானலே  
பேமாவதி, (2) வட்டவலவிதானலே தயாவதி, (3) வட்டவலவிதானலே  
குணவதி, போவதத், விக்கிலிய R. D., பலாங்கொட

விசாலம் ஏ 1, ரூ 3, பெ 36

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமதம் அல்லாது  
முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக  
1954 ம ஹி (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 27 ந் தேதி முற்பகல்  
10 30 மணிக்கு மொலமுற அரசினர் பாடசாலையில் எழுப்புக  
வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின்  
தன்மையைப்பற்றி குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய  
அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும்,  
அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஹி  
(ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 18 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில்  
முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

1 தங்களுது கோரிக்கைகளை மேற்குறித்த நவண்களுள் எழுதும்  
மூலம் அனுப்பத் தவறினால், அரசாண விசாரணையின் பொழுது என  
முன்பு வரவேண்டிய தேவையில்லையென்றும், முன்பே மேற்குறித்த  
தவண்களுள் எழுத்துமூலம் அளிக்கப்படாமல் வாய்மூலம் அளிக்கப்  
படும கோரிக்கைகளை விசாரணையெய முடியாதென்றும், இததால்  
அறிவிக்கிறேன்

2 எடுத்தகொள்ளப்படும் காணிகளுக்கு உரிமை கோருவோர், விசாரணையின்  
பொழுது அக்காணியின் சகல் உறுதிகளையும் என்னிடம் சமர்ப்பிக்க  
வேண்டும்

சீ டி. டி. சி. லை,  
சப்பிரகமுவா மாகாண அரசாட்சி ஏசன்ககாக,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசன்க.

இரத்தினபுரி கச்சேரி,  
1954 ம ஹி (செப்டம்பர்) புரட்டாதி 10 ந் உ

**காணி மீட்டற் சட்டம்**

இல Q 4657/LRO/APL 4443 B

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்  
7 ம பிரிவினாபடி சீர்திருத்தியவற்று 1954 ம ஆண்டு 39 ம  
இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி  
அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு  
இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம  
ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 1954 ம  
ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்கும் திருத்தச் சட்டத்தின் பிர  
காரம் பெற்றுக் கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு  
இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம  
ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்  
கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக்  
கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக்  
கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3) அத்தகைய காணியில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—  
அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட  
இவ்வொருவா மூலமாக 1954 ம ஹி (நவம்பர்) காததிகை  
மாதம் 5 ந் திகதி மாலை 2 30 மணிக்கு எனமுன் வந்து  
தெரியப்படும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேடும் ஒவ்வொருவரும்—  
அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட  
இவ்வொருவா மூலமாக துவர் எலியாக கச்சேரியில் 1954 ம  
ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 27 ந் திகதி காலை  
9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட  
ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும்,  
அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஹி  
(ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 22 ந் திகதியன்று அல்லது  
அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டு  
மென்றும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட  
ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும்,  
அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஹி  
(ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 20 ந் திகதியன்று அல்லது  
அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டு  
மென்றும்,

கொழும்பு டிஸ்திரிக் உதவி ஏஜனற் ஏ செயின் வி. விஜயமான்  
ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின்  
7 ம பிரிவினாபடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

துவர் எலியா டிஸ்திரிக் உதவி ஏஜனற், சிலில் ஜோசெப் சேரகிஹ,  
ஆகிய யான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின்  
7 ம பிரிவினாபடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஏ செயின் வி விஜயமான்,  
உதவி அரசாட்சி அதிகாரி,

கொழும்புக் கச்சேரி,  
1954 ம ஹி (செப்டம்பர்) புரட்டாதி 11 ந் உ

சீ ஜே. சேரகிஹ,  
டிஸ்திரிக் உதவி அதிகாரி.

துவர் எலியாக கச்சேரி,  
1954 ம ஹி (செப்டம்பர்) புரட்டாதி 8 ந் உ

அட்டவணை  
ஆரம்பப்பட இலக்கம் A 3,464 கிராமம்—கிண்டிவெல்

அட்டவணை  
ஆரம்பப்பட இலக்கம் A 2,085 கிராமம்—கரகஹாயட்டெனன்

கூண்டு : 5.  
காணியின் பெயர் மடுகஹலந்த, கிண்டிவெல்பெயும் என்று முன்பு  
அழைக்கப்பட்டிருக்கிறது  
காணியின் விபரம் உபயோகமுற்ற காணி  
உரிமை கேட்பவா பெயர் ஏ. லிவினிஸ் சிலுவா, ஹலுக்கம், மீரிகம்.  
விசாலம் ஏ 0, ரூ 0, ப 04

கூண்டு : 1.  
காணியின் பெயர் வில்லரகேதெனன், ஒட்டுனகெட்டிய  
காணியின் விபரம் 40 வருட தேயிலை.  
உரிமை கேட்பவா பெயர் ஆர் ஜி உக்கு பண்டா, விஜயபாருக்கநத்,  
கொத்தமலை, ஸ்ரீமதி. எச். எம். டிக்கிரி மஹாதமயா, எச். ஏ. ரணதுங்க  
இருவரும் மாதத்தம், பூண்டுலோயாவைச் சேர்ந்தவா  
விசாலம் ஏ 0, ரூ 0, ப 05

கூண்டு 6  
காணியின் பெயர் கிண்டிவெல்பெயும்  
காணியின் விபரம் தென்னந் தோட்டம்.  
உரிமை கேட்பவா பெயர் ஏ லிவினிஸ் சிலுவா, ஹலுக்கம், மீரிகம்.  
விசாலம் ஏ 0, ரூ 0, ப. 37

கூண்டு : 2  
காணியின் பெயர் வில்லரகேதெனன், ஒட்டுனகெட்டிய.  
காணியின் விபரம் : 40 வருட தேயிலை.  
உரிமை கேட்பவா பெயர் ஆர். ஜி உக்குபண்டா, விஜயபாருக்கநத்,  
கொத்தமலை, ஸ்ரீமதி எச். எம். டிக்கிரி மஹாதமயா, எச். ஏ. ரணதுங்க,  
இருவரும் மாதத்தம், பூண்டுலோயாவைச் சேர்ந்தவா  
விசாலம் ஏ 0, ரூ 1, ப. 05

## துண்டு 3

காணியின் பெயர் வில்லரகேதெனன, ஓட்டுனகொட்டிய  
காணியின் விபரம் 40 வருட தேயிலை.

உரிமை கேட்பவா பெயர் ஆர். ஜி. உகருபண்டா, விஜயபாகுசந்த,  
கொத்தமலை, ஸ்ரீமதி எச். எம். டி. பி. கிரி மஹாதமயா, எச். எ. ரணதங்க,  
இருவரும் மாத்தகம், பூண்டலோயாவைச் சேர்ந்தவர்.

விசாலம் எ 5, றா 2, ப 37.

## துண்டு 4

காணியின் பெயர் வில்லரகே தெனன, ஓட்டுன கொட்டிய  
காணியின் விபரம் 40 வருட தேயிலை

உரிமை கேட்பவா பெயர் ஆர். ஜி. உகருபண்டா, விஜயபாகுசந்த,  
கொத்தமலை, ஸ்ரீமதி. எச். எம். டி. பி. கிரி மஹாதமயா, எச். எ. ரணதங்க,  
இருவரும் மாத்தகம், பூண்டலோயாவைச் சேர்ந்தவர்.

விசாலம் எ 0, றா. 0, ப 29

## துண்டு 5

காணியின் பெயர். வில்லரகேதெனன, ஓட்டுனகொட்டிய.  
காணியின் விபரம் 40 வருட தேயிலை.

உரிமை கேட்பவா பெயர் ஆர். ஜி. உகருபண்டா, விஜயபாகுசந்த,  
கொத்தமலை, ஸ்ரீமதி எச். எம். டி. பி. கிரி மஹாதமயா, எச். எ. ரணதங்க,  
இருவரும் மாத்தகம், பூண்டலோயாவைச் சேர்ந்தவர்

விசாலம் எ 0, றா 1, ப 38

## துண்டு 6.

காணியின் பெயர் வில்லரகேதெனன, மாதலயபெலகாவதேனன.  
காணியின் விபரம் 40 வருட தேயிலை

உரிமை கேட்பவா பெயர் ஆர். ஜி. உகருபண்டா, விஜயபாகுசந்த,  
கொத்தமலை, ஸ்ரீமதி. எச். எம். டி. பி. கிரி மஹாதமயா, எச். எ. ரணதங்க,  
இருவரும் மாத்தகம், பூண்டலோயாவைச் சேர்ந்தவர்

விசாலம் எ. 1, றா 1, ப 06